

## பீஓசி டிரவல்ஸ் (பிறைவேட்) லிமிட்டட் - 2020

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 அபிப்பிராயம்

பீஓசி டிரவல்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்டின் (“கம்பனி”) 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்தக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனியின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை

காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கினங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(i) டிக்கெட் மற்றும் சுற்றுலா வருமானத்திற்கான இலாப எல்லையானது வாடிக்கையாளர்களுடன் வணிகத்தைக் கையாளும் உத்தியோகத்தரால்	செயற்பாட்டுக் குறிப்பிடப்பட்டுள்ள 2% என்பது தகுதியுடைய தேவையான இலாப எல்லை தொடர்பாக பதவியணியினிற்காக கையேட்டில் இலாப எல்லை தரகுக்குத் ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த என்ன என்பது செயற்பாட்டு	இலாப எல்லையை நிர்ணயிப்பதற்கு கொள்கையொன்று பரிந்துரைக்கப்படுகிறதுடன் கொள்கையில் இருந்து ஏதேனும் விலகல் காணப்பட்டால் அதிகாரமளிக்கப்பட்ட

தீர்மானிக்கப்படுவதால்  
அவற்றை  
தீர்மானிப்பதில் சரியான  
கட்டுப்பாடு  
காணப்படாதமை  
அவதானிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்படும் அளவுகோல்  
ஒன்றாகும். எவ்வாறாயினும்,  
மிகவும் போட்டி நிறைந்த இந்தத்  
துறையில், அங்கீகாரம் மூலம்  
இலாப எல்லைகளைக்  
கட்டுப்படுத்துவது  
சாத்தியமற்றதாகும், ஏனெனில் இது  
வாடிக்கையாளரை இழக்க  
நேரிடலாம். எவ்வாறாயினும்,  
வாடிக்கையாளர்களிடமிருந்து  
எதிர்கால விற்பனையைப்  
பாதுகாப்பதற்கு விற்பனை  
கிரயத்திற்கு கீழே விற்பனை  
செய்யப்படும் சந்தர்ப்பங்களில்  
அங்கீகார செயன்முறை  
காணப்படுகின்றது.

நபரிடமிருந்து அங்கீகாரம்  
பெற்றுக்கொள்ளப்படுவதற்  
கு  
பரிந்துரைக்கப்படுகிறது.

### 1.5.2 காணக்காய்விற்கான ஆவணச் சான்று சமர்ப்பிக்கப்படாமை

#### கணக்காய்வு விடயம்

2020 திசெம்பர் 31 இல்  
உள்ளவாறு கடன்பட்டோர்  
உறுதிப்படுத்தல்  
கிடைக்காததால்,  
கடன்பட்டோர் ஏடுகள் மற்றும்  
கம்பனி முறைமை மீதிகள்  
என்பவற்றிற்கு இடையே ரூபா  
47,920,121 தொகையான  
கடன்பட்டோர் மீதியை  
இணக்கம் செய்ய  
முடியாதிருந்தது.

#### முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை குறித்துக்  
கொள்ளப்பட்டது. பெரும்பாலான  
சந்தர்ப்பங்களில், அரசு  
நிறுவனங்களில் உள்ள  
அதிகாரிகளை தொடர்ந்து  
நினைவூட்டுகின்ற போதிலும்,  
அவர்கள் எமது கடிதங்களை  
அனுப்புவதற்குக் கடமைப்பட்டிருக்க  
மாட்டார்கள். தற்போது நிலவுகின்ற  
தொற்றுநோய் காரணமாக சில  
தனியார் நிறுவனங்கள்  
மூடப்பட்டதாக மதிப்பாய்வு  
செய்திருக்கலாம். கடன்பட்டோர்  
உறுதிப்படுத்தல் கடிதங்கள்  
அனுப்பப்பட்டவுடன் பதவியணியினர்  
தமது வாடிக்கையாளர்களுக்கு  
அவர்களின் ஆரம்ப  
நடவடிக்கைகளை  
நினைவூட்டுவதற்கு அனைத்து  
முயற்சிகளையும் எடுத்திருந்தனர்.

#### பரிந்துரை

நிதிக்கூற்றுக்களில்  
உள்ள மீதிகளின்  
சரியான தன்மையை  
உறுதிப்படுத்தும்  
பொருட்டு அவர்களது  
ஏடுகளுடன்  
பெறவேண்டிய மீதிகளை  
இணக்கம் செய்வதற்கு  
வியாபார  
கடன்பட்டோரிடமிருந்து  
உறுதிப்படுத்தலை  
பெற்றுக்கொள்வதற்கு  
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

## 1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

### 1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(i) கையாளும் உத்தியோகத்தர்களால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் காலம் மற்றும் பெறுமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு சரியான கடன் கொள்கையொன்றை கம்பனி கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, 20 தனிப்பட்ட கையாளும் உத்தியோகத்தர் கணக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட ரூபா 23,923,462 மொத்த கடன்பட்டோர் நிலுவை மீதியில் ரூபா 12,883,471 தொகை 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு 360 நாட்களுக்கு மேல் நிலுவையாக உள்ளது, இது கம்பனியின் தொழிற்படு மூலதனத் தேவைப்பாடுகளை மோசமாகப் பாதிக்கக்கூடும்.	பரிந்துரைக்கப்பட்டவாறு எமது கடன் அறவீட்டு செயன்முறை மற்றும் கடன் கட்டுப்பாட்டு செயன்முறை என்பன 2021 ஆகஸ்ட்டில் உள்ளவாறு முகாமைத்துவத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது, இது இறுதி செய்யப்பட்டு அமுல்படுத்தப்படும்.	விற்பனையைக் கையாளும் நபர்களிடமிருந்து நீண்டகால நிலுவைத் தொகைகளை அறவீடு செய்வதற்கு அறவீட்டு திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கும் கடன் விற்பனையின் மீது சரியான கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
(ii) ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையாக உள்ள ரூபா 2,800,641 தொகையான பெறவேண்டிய வற்றின் (VAT) நீண்டகால நிலுவை மீதியொன்று உள்ளது. இந் நீண்டகால நிலுவைத் தொகையை அறவீடு செய்வதற்கோ அல்லது மேலும் அறவீடுவதற்கு எதிர்பார்க்காவிட்டால் பதிவழிப்பதற்கோ கம்பனியால் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இந்தத் தொகை வற் மீளளிப்பாகும். உள்நாட்டு இறைவரி திணைக்களம் மீளளிக்காவிட்டால் மாதாந்தம் வருமானத்திலிருந்து நியாயமான தொகையை வழங்கி பதிவழிக்க வேண்டும்.	நீண்ட கால நிலுவைகளை அறவீடு செய்வதற்கு சரியான பின்தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது மேலும் அறவீடு எதிர்பார்க்கப்படாவிட்டால் பதிவழிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

## 1.7 ஐஃப் பொதுவான கட்டுப்பாடுகள்

கணக்காய்வு விடயம்	மு்காமைத்துவ கருத்துரை	பரிந்துரை
கூகுள் டிரைவில் (Google drive) கணக்காய்வு திகதியான 2019 பெப்ரவரி 2 இல் உள்வாறு காப்புப்பிரதி விபரங்கள் (backup details) எதுவும் கிடைத்திருக்காததுடன் கம்பனியின் வெளிப்புற கணனியும் அதே இடத்தில் உள்ளது.	பரிந்துரை கொள்ளப்பட்டதுடன் காப்புப்பிரதி (அலுவலக வேலை நாட்கள்) பெறப்பட்டு கூகுள் டிரைவில் பதிவேற்றப்படுகின்றது. பரிந்துரையின் தனியான காப்புப்பிரதியை டிரைவில் கோப்புறையில் சேமிக்கும்.	குறித்துக் தற்போது நாளாந்தம் (அலுவலக வேலை நாட்கள்) டிரைவில் பரிசாரம் வாராந்த கூகுள் தனியான (Folder) எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பதற்கு வாராந்த காப்பு விபரங்களை எடுத்து வெளிப்புற இடத்தில் சேமிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் தொழிற்பாட்டு விளைவுகள் ரூபா 57.5 மில்லியன் தொகையான நட்டமொன்றாகக் காணப்பட்டதுடன் அதற்கு எதிரான முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 16.9 மில்லியன் தொகையாகக் காணப்பட்டது. ஆகையினால், நிதி விளைவுகளில் ரூபா 74.4 மில்லியன் தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. உலகத்தில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக பிரதான வருமானம் மற்றும் ஏனைய வருமானம் என்பன முறையே 78.8 சதவீதம் மற்றும் 68.7 சதவீதத்தால் குறைவடைந்தமை மீளாய்வாண்டின் போது நிதி விளைவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாகும்.

### 2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வு அதிகரிப்பு அல்லது குறைவடைதல் சதவீதத்துடன் கீழே தரப்பட்டுள்ளன.

விபரம்	வேறுபாட்டு தொகை அதிகரிப்பு / (வீழ்ச்சி)	வேறுபாடு %	வேறுபாட்டிற்கான காரணம்
வருமானம்	(197,620)	(78.8)	2020 ஆம் ஆண்டின் போது நாட்டில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமை கம்பனியின் வணிக அளவு மற்றும் வணிக வருமானம் என்பன அதன் வணிகத்தின் தன்மை காரணமாக குறைவடைவதற்கு மிகவும் தாக்கமளித்திருந்தது.
விற்பனை கிரயம்	(114,591)	(76.5)	
ஏனைய வருமானம்	(21,056)	(68.7)	
சந்தைப்படுத்தல் செலவினங்கள்	16,777	236	முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, மீளாய்வாண்டின் போது ரூபா 22 மில்லியனால் அறவிடமுடியாக் கடன் ஏற்பாடு அதிகரித்ததன் காரணமாக சந்தைப்படுத்தல் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

### 2.3 விகிதப் பகுப்பாய்வு

கணக்காய்விற்கு கிடைக்கப்பெற்ற நிதிக்கூற்றுக்கள் மற்றும் தகவல்களின் பிரகாரம், மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 04 ஆண்டு காலப்பகுதிக்கான குறித்த சில முக்கிய விகிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விகிதம்	ஆண்டு				
	2020	2019	2018	2017	2016
<b>இலாபத்தன்மை விகிதங்கள்</b>					
தேறிய இலாப விகிதம்	(18.8)	1.57	1.77	2	2.3
மொத்தச் சொத்துக்கள் மீதான திரும்பல்	(19.99)	7.37	8.92	10	11
உரிமை மீதான திரும்பல்	(31.13)	11.48	12.17	13.4	15.7
<b>செயற்பாட்டு விகிதங்கள்</b>					
கடன்பட்டோர் புரள்வு விகிதம்	4	13	14	16	12
கடன்பட்டோர் புரள்வு காலம் (நாட்கள்)	84	28	27	23	29
<b>திரவத்தன்மை விகிதங்கள் (துடவைகள்)</b>					
நடைமுறை விகிதம்	4.5	3.5	4	4.44	3.53
மொத்தச் சொத்துக்களுக்கான தேறிய நடைமுறைச் சொத்துக்கள்	0.61	0.6	0.67	0.73	0.67

2016 முதல் 2019 வரையிலான கடந்த 04 ஆண்டுகளின் போது அனைத்து இலாபத்தன்மை விகிதங்களும் படிப்படியாகக் குறைவடைந்து, உலகில் நிலவும் கொவிட் தொற்றுநோய் காரணமாக மீளாய்வாண்டில் மோசமானதாக மாறியிருந்தமை அவதானிக்கப்பட்டது.